

4 முகவரி விவரங்கள்	தற்போதைய	நிரந்தர	வெளிநாடுகளில்
--------------------	----------	---------	---------------

முகவரி வகை* ☐ குடியிருப்பு / வணிகம் ☐ குடியிருப்பு ☐ வணிகம் ☐ பதிவுசெய்யப்பட்ட அலுவலகம் ☐ குறிப்பிடப்படாதது

முகவரி *

நகரம் / கிராமம்

 மாவட்டம்:*

மாநிலம்:*

 அஞ்சல் குறியீட்டு எண்: *

5 முகவரி விவரங்கள்	தற்போதைய	உள்ளூர்	நிரந்தர முகவரியில் குறிப்பிட்டது போல
--------------------	----------	---------	--------------------------------------

முகவரி வகை* ☐ குடியிருப்பு / வணிகம் ☐ குடியிருப்பு ☐ வணிகம் ☐ பதிவுசெய்யப்பட்ட அலுவலகம் ☐ குறிப்பிடப்படாதது

முகவரி *

நகரம் / கிராமம்

 மாவட்டம்:*

மாநிலம்:*

 அஞ்சல் குறியீட்டு எண்: *

6 வழங்கப்பட்ட முகவரியின் சான்று (OVD) தற்போதைய முகவரியைக் கொண்டிருக்கவில்லை என்றால் - தயவுசெய்து கீழே உள்ள ஆவணங்களில் ஏதேனுமொன்றை வழங்கவும்

☐ பயன்பாட்டு ரசீது ☐ ஓய்வூதியம் வழங்கீடு ஆணை/ குடும்ப ஓய்வூதியம் வழங்கீடு ஆணை ☐ சொத்து அல்லது நகராட்சி வரி ரசீது

☐ வேலை வழங்கியவர் / மாநில அல்லது மத்திய அரசு துறைகள், சட்டரீதியான அல்லது ஒழுங்குமுறை அமைப்புகள், பொதுப் பத்திரதாரர் நிறுவனம், பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்பட்ட இடவசதி ஒதுக்கீடு கடிதம். இதேபோல், உத்தியோகபூர்வ தங்குமிடத்தை ஒதுக்கும் அத்தகைய முதலாளிகளுடன் விடுப்பு மற்றும் உரிம ஒப்பந்தங்கள்

ஆவண எண்

 தேதி

கீ. அறிவிப்பு மற்றும் பொறுப்பேற்று மற்றும் சுய-சான்று

எனக்கு வழங்கப்பட்ட கணக்கு துவங்குவதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் நகலைப் படித்தேன். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் எனக்கு / எங்களுக்கு விளக்கப்பட்டு, அதனை புரிந்து கொண்ட பிறகு, நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்.

1. பணமோசடி தடுப்பு சட்டம், 2002 இன் கீழ் KYC-க்கான விதிமுறைகளை நிறைவேற்றும் வகையில் அடையாளம் மற்றும் / அல்லது முகவரி ஆதாரங்களுக்காக UIDAI வழங்கிய ஆதார் அட்டையை நான் தானாக முன்வந்து சமர்ப்பித்தேன் என்று இதன்மூலம் அறிவிக்கிறேன்.

2. வங்கி UIDAI உடன் சரிபார்க்கவும், பயோமெட்ரிக் அங்கீகாரத்தின் மூலம் அடையாளத்தையும் முகவரியையும் வங்கிக்கு வெளியிட UIDAI ஐ வெளிப்படையாக அங்கீகரிக்கவும் நான் இதன்மூலம் ஒப்புக்கொள்கிறேன். ☐ ஆம் ☐ இல்லை

புறக்கூறு

←

இடம்:

 தேதி:

8 அலுவலக பயன்பாடு / சான்றளிப்பிற்கு ஆவணங்கள் பெறப்பட்டன	சுய சான்றளிப்பு	உண்மையான பிரதிகள்	நோட்டரி
---	-----------------	-------------------	---------

கணக்கு துவங்குவதற்கான செயல்முறையின் ஒரு பகுதியாக பெறப்பட்ட சுய சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு சரியானவை என கண்டறியப்பட்டதால்: ஆம் / இல்லை ((ஆம்) என்றிருந்தால் மட்டும் கணக்கு துவங்கும் பணியை கீளை மேற்கொள்ளவும்)

கணக்கின் செயல்பாட்டிற்கான தாக்கங்கள் மற்றும் நிபந்தனைகள் வைப்புத்தொகையாளருக்கு விளக்கப்பட்டுள்ளன. (எழுதப்படிக் தெரியாத விண்ணப்பதாரராக இருந்தால் மட்டும்)

வைப்புத்தொகையாளர் ☐ எழுதப்படிக் தெரியாதவர் ☐ பார்வையற்றவர் ☐ அதிகாரி

 பாதுகாப்பற்ற நிலை ☐ உயர்மட்ட ☐ நடுத்தரமான ☐ குறைவான

மச்சம் அல்லது வடு போன்ற ஒன்று அல்லது இரண்டு அடையாளங்கள், ஏதேனும் இருந்தால், அவற்றின் விவரம் (எழுத படிக்கத் தெரியாத விண்ணப்பதாரருக்கு கட்டாயம்)

நேரில் நபர்சரிபார்ப்பு மற்றும் விண்ணப்பதாரரின் கையொப்பம் / இது கை கட்டைவிரல் முத்திரை சரிபார்ப்பு மேற்கொண்டவர்:

அதிகாரியின் பெயர்

 பி.எஃப் எண்:

 பதவி

தேதி:

 எஸ்.எஸ். எண்

 கையொப்பம்

தேதி:

D	D	M	M	Y	Y	Y	Y
---	---	---	---	---	---	---	---

3

7. பரிந்துரை (தேவைப்பட்டால் படிவம் DA- 1ஈ நிரப்பு)

படிவம் (DA- 1 (பரிந்துரைப் படிவம்))

பரிந்துரை விவரங்கள்:

[illegible]

வங்கியியல் நிறுவன ஒழுங்குமுறைச் சட்டம் 1949இன் பிரிவு 45ZA இன் கீழ் நியமனம் மற்றும் வங்கி வைப்பு தொடர்பான 1985 நெறிமுறைகள்

நான் / நாங்கள் / எனது / மைமன் இறந்தால் இந்த நிகழ்வில் பின்வரும் நபரை _____ பரிந்துரைக்கிறோம்.இந்த வைப்புத்தொகையின் அளவு, அதன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன, கனரா வங்கியால் _____ தீர்ப்பி அனுப்பப்படலாம். (வைப்பு வைத்திருக்கும் கிளை / அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி)

நான் / எனது பரிந்துரைக்கப்பட்டவரின் பெயருடன் கூடிய வாங்கி கணக்குப் புத்தகம் தேவை

வைப்பு விவரங்கள்

வைப்பு வகை: _____ வங்கி கணக்கு எண்: _____

[illegible]

பரிந்துரைக்கப்பட்டவரின் விவரங்கள்:

பெயர் :

[illegible]

பரிந்துரைக்கப்பட்டவரின் கைபேசி எண்:

[illegible]

வைப்புத்தொகையாளருடனான உறவு வயது வருடம்

பரிந்துரைக்கப்பட்டவரின் பிறந்த தேதி:
(மைனராக இருக்கும் பட்சத்தில்)

d	d	m	m	y	y	y	y
---	---	---	---	---	---	---	---

பரிந்துரைக்கப்பட்டவரின் சார்பாக வைப்புத் தொகையைப் பெற நான் திரு / திருமதி வயது நியமிக்கிறேன்.

பரிந்துரைக்கப்பட்ட மைனர் இறந்தால், பரிந்துரைக்கப்பட்டவரின் சார்பாக வைப்புத் தொகையைப் பெற
 முகவரியில் வைப்புத் தொகையை பெற்றுக் கொள்கிறேன்.

(விண்ணப்பதாரர்களின் கையொப்பம்/ விண்ணப்பதாரர்களின் கட்டைவிரல் பதிவு)	(விண்ணப்பதாரர்களின் கையொப்பம்/ விண்ணப்பதாரர்களின் கட்டைவிரல் பதிவு)
---	---

முதல் சாட்சியாளரின் கையொப்பம்: பெயர் : கையொப்பம் : முகவரி :	இரண்டாம் சாட்சியாளரின் கையொப்பம்: பெயர் : கையொப்பம் : முகவரி :
--	---

விண்ணப்பதாரர் கல்வியறிவற்றவராக இருந்தால் மற்றும் கட்டைவிரல் பதிவு இருந்தால் மட்டுமே சாட்சிகள் தேவை: தேதி:

d	d	m	m	y	y	y	y
---	---	---	---	---	---	---	---

 இடம்: _____

இந்த வங்கி கணக்கில் எந்தவொரு நபரையும் நான் / நாங்கள் பரிந்துரைக்க விரும்பவில்லை.

--	--

8. அறிவிப்பு மற்றும் பொறுப்பேற்று மற்றும் சுயச்சான்று:

1. எனக்கு/ எங்களுக்கு வழங்கப்பட்ட கணக்கு துவக்கத்தின் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் படித்தேன். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் எனக்கு / எங்களுக்கு விளக்கப்பட்டுள்ளன, புரிந்து கொண்டே பிறகு, நான் / நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம்.
2. (மைனர் வாங்கி கணக்கு வைப்பாளராக இருக்கும்பட்சத்தில்)
நான் இதன்மூலம் அறிவிக்கிறேன், மைனரின் பிறந்த தேதி என்னுடைய அவருக்கு....., நான் அரசால் நியமிக்கப்பட்ட அவரின் இயற்கையான மற்றும் சட்டபூர்வமான பாதுகாவுரை தேதியிடது..... (நகல் இணைக்கப்பட்டுள்ளது). மேற்கூறிய மைனர் பெரும்பான்மையான அடையும வரை மேற்கண்ட கணக்கில் உள்ள எந்தவொரு விளக்கத்தின் எதிர்கால பரிவர்த்தனைகளிலும் மேற்கண்ட விளக்கத்தின் அடிப்படையில் நான் பிரதிநிதித்துவப்படுத்துவேன்.
அவன் / அவள் கணக்கில் நான் செய்த எந்தவொரு திருப்பம் பெறுதல் / பரிவர்த்தனைகளுக்கும் மேற்கண்ட மைனரின் கூற்றுக்கு எதிராக வாங்கியை நான் இழப்பீடு செய்கிறேன்.
3. (கால வைப்பு கணக்குகளின் விஷயத்தில் பொருந்தும்)
நான்/ நாங்கள் மேற்கொள்வது யாதென்றால் , விண்ணப்பம் மற்றும் வைப்பு சீட்டு ஆகியவற்றின் இயக்க வழிமுறைகளுக்கு ஏற்ப “ஏதெனினும் அல்லது மீந்தவர் “ அல்லது “முன்னாள் அல்லது மீந்தவர் “ இயக்க வழிமுறைகளுடன் கால வைப்பு ஏற்பட்டால், முன்சட்டியே பணிநீக்கம் / கட்டணம் மீந்தார் அனுமதிக்கப்படும் இறந்த வைப்புத்தொகையாளர்களின் இறப்புச் சான்றிதழை விண்ணப்பத்துடன் சேர்த்து இறந்த வைப்புத்தொகையாளர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளின் அனுமதியைப் பெறாமல் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கலாம்.
4. நான் இதன்மூலம் அறிவிப்பது யாதென்றால் வேறு எந்த வாங்கி / கிளையுடனும் (பி.எஸ்.பி.டி கணக்கில் பொருந்தும்) அடிப்படை சேமிப்படி வாங்கி டெபாசிட் கணக்கை (பி.எஸ்.பி.டி) நான் பரிசீலிக்கவில்லை.

(விண்ணப்பதாரர்களின் கையொப்பம்/ விண்ணப்பதாரர்களின் கட்டைவிரல் பதிவு)	(விண்ணப்பதாரர்களின் கையொப்பம்/ விண்ணப்பதாரர்களின் கட்டைவிரல் பதிவு)
---	---

அலுவலக உபயோகம் / சான்றளிப்புக்கு

(அனுவக உபயோகத்திற்கு மட்டும்) வங்கி கணக்கு தொடங்க															வரிசை எண்			முகப்பு		
தேதி: (அங்கீகரிக்கப்பட்ட கையொப்பம்)																				
1. இணைய வங்கி கிட் எண்:																				
2. இணைய வங்கி பார்க்கும் உரிமை: பரிவர்த்தனை உரிமைகள்: கொடுக்கப்பட்ட தேதி: 																				
3. ஏழுடன் அட்டை தகவல் அனுப்பப்பட்ட தேதி 																				
4. நியமனம் வரிசை எண்																				
5. தொடர்நிலை (KYC) அளவு																				
6. மொபைல் பேங்கிங்																				
தனிநபருக்கான காசோலை																				
ஆர்.ஐ.என்.பி																				
எம்.பி.எஸ்																				
குறுந்தகவல் செய்தி																				
அஞ்சல் அகற்றல்																				
ஸ்கேனிங்																				

சேமிப்பு வங்கி கணக்குகளைத் துவங்கும்பதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

1. டெபிட் கார்டு / இன்டர்நெட் வங்கி / எஸ்எம்எஸ் வங்கி / டெலி-வங்கி / மொபைல் வங்கி / மெய்நிகர் உள்ளிட்ட "வங்கி" மற்றும் வங்கி வழங்கும் பல்வேறு சேவைகள் தொடர்பான விதிமுறைகளையும் விதிகளையும் நான் படித்து புரிந்து கொண்டேன் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன். வங்கி மற்றும் வேறு ஏதேனும் வசதிகள், சுற்றறிக்கைகள், அறிவிப்புகள், அறிவிப்பு வாரியம் / வலைத்தளங்கள் / செய்தித்தாள் வெளியீடுகள் போன்றவற்றின் மூலம் வெளியிடப்பட்ட வங்கி / கட்டுப்பாட்டாளர் / அரசாங்கத்தால் அவ்வப்போது திருத்தப்பட்ட / மாற்றியமைக்கப்பட்டதைப் பின்பற்ற நான் ஒப்புக்கொள்கிறேன். அத்தகைய திருத்தங்கள் / மாற்றங்கள் தொடர்பாக தனிப்பட்ட அறிவிப்பு இருந்தால் நான் உரிமைகளைத் தள்ளுபடி செய்கிறேன். எனது பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் / பின் / ஒடிபி ஆகியவற்றின் கீழ் இணையம், மொபைல், டெலி-வங்கி அல்லது மெய்நிகர் வங்கி மூலம் எனது கணக்கு (களில்) செயல்படுத்தப்படும் பரிவர்த்தனைகள் மற்றும் கோரிக்கைகள் சட்டப்பூர்வமாக என் மீது பிணைக்கப்படும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் & ரகசியத்தைப் பாதுகாப்பதற்கு நான் பொறுப்பு மற்றும் அங்கீகார நற்சான்றிதழ்கள் மற்றும் வேறு ஏதேனும் தகவல் / விவரங்கள் / OTP / PIN போன்றவற்றின் இரகசியத்தன்மை போன்ற விஷயங்களில். எந்தவொரு சேவைக் கட்டணம், செலவுகள் அல்லது பிற நிறுவனத் தொகைகளுக்கு எனது கணக்கை டெபிட் செய்வதற்கான அனைத்து உரிமைகளையும் வங்கி பெற்றுள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். நான் வங்கியை அங்கீகரிக்கிறேன், எனக்கு எந்த அறிவிப்பும் இல்லாமல் எனது கணக்கை மூட / நிறுத்த ஒப்புக்கொள்கிறேன். எனது தகவல் தொடர்பு முகவரி அல்லது அரசியலமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அதை வங்கிக்கு தெரிவிக்க நான் இதன்மூலம் முயற்சி செய்கிறேன்.
2. ஆதார் விவரங்களின் அடிப்படையில் திறக்கப்பட்ட கணக்குகளைப் பொறுத்தவரை, பி.எம்.எல்.ஏ. 2002 இன் கீழ் கே.ஒய்.சி விதிமுறைகளை பின்பற்றுவதற்கான அடையாளம் மற்றும் / அல்லது முகவரி சான்றுகளுக்காக யுஐடிஏஐ வழங்கிய ஆதார் அட்டையை நான் தானாக முன்வந்து சமர்ப்பித்தேன் என்று இதன்மூலம் அறிவிக்கிறேன். அடையாளம் மற்றும் முகவரியைப் பொருட்படுத்தி அங்கீகாரத்தின் மூலம் வங்கிக்கு வெளியிடுவதற்கு UIDAI உடன் வங்கி இதை சரிபார்க்கலாம். அரசாங்கத்திடமிருந்து எல்பிஐ மானியம் உட்பட நேரடி நன்மைப் பரிமாற்றத்தை (டிபிடி) பெற எனக்கு இந்த கணக்கை என்.பி.சி.ஐ மேம்படுத்தல் விதைக்கவிரும்புகிறேன். இந்த கணக்கில் (GOI) ஒன்றுக்கு மேற்பட்ட நன்மைப் பரிமாற்றங்கள் என் காரணமாக இருந்தால், இந்த கணக்கில் அனைத்து நன்மைப் பரிமாற்றங்களையும் பெறுவேன் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.
3. கணக்குகளைத் துவங்குவதிலிருந்தும் / அல்லது பரிமாற்றத்திலிருந்தும் அல்லது வங்கியுடன் வேறு எந்த வகையிலும் பரிவர்த்தனை செய்வதிலிருந்தும் பொருந்தக்கூடிய எந்தவொரு சட்ட / ஒழுங்குமுறை / ஒப்பந்த அல்லது பிற விதிமுறைகளால் நான் தடுக்கப்படவில்லை / தடைசெய்யப்படவில்லை / கட்டுப்படுத்தப்படவில்லை என்பதை நான் உறுதிசெய்து அறிவிக்கிறேன்.
4. எனது தனிப்பட்ட KYC விவரங்கள் மத்திய KYC பதிவேட்டில் அல்லது வேறு ஏதேனும் தகுதிவாய்ந்த அதிகாரத்துடன் பகிரப்படலாம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். எனது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் / மின்னஞ்சல் முகவரியில் எஸ்எம்எஸ் / மின்னஞ்சல் மூலம் வங்கி / மத்திய கேஓய்சி பதிவகம் / ஐஐஐ / ஆர்பிஐ அல்லது வேறு எந்த அதிகாரத்திடமிருந்தும் தகவல்களைப் பெற நான் இதன்மூலம் ஒப்புக்கொள்கிறேன். அத்தகைய எஸ்எம்எஸ் / மின்னஞ்சல் எதுவும் பெறாது இயற்கையில் எந்தவொரு இழப்புகளும் அல்லது சேதத்திற்கும் வங்கி பொறுப்பேற்காது என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன்.
5. மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி) அறிவிப்பு எண் 1961 இன் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 285 பி எ இன் கீழ் பொருந்தும் விதிகளின்படி எனது நிலையை அறிவித்துள்ளேன் என்பதை இதன்மூலம் சான்றளிக்கிறேன். அதனால், 7 ஆகஸ்ட் 2015 தேதியிட்ட 2155 (இ) மற்றும் ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை மற்றும் எண். DBR.AML.BC.No. 36 / 14.01.001 / 2015 தேதியிட்ட 28 ஆகஸ்ட் 2015 தேதியிட்ட எந்தவொரு மாற்றத்தையும் / திருத்தத்தையும் உள்ளடக்கியது
6. வருமான வரிச் சட்டத்தின் விதிகளின்படி, அங்கு செய்யப்பட்ட விதிகள் மற்றும் இந்த விஷயத்தில் அரசு / ரிசர்வ் வங்கி வழங்கிய வழிகாட்டுதல்கள், குடியிருப்பு நிலை மற்றும் / அல்லது அதில் குறிப்பிடப்பட்டுள்ள பிற அளவுகோல்களைப் பொறுத்து, வங்கி கொண்டிருக்கக்கூடும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஒப்புக்கொள்கிறேன் மற்றும் அங்கீகரிக்கிறேன். பரிந்துரைக்கப்பட்ட வடிவமைப்பின் படி mu கணக்கு (கள்) தொடர்பான விவரங்களை மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி) அல்லது பிற அரசு நிறுவனங்களுக்கு புகாரளிப்பது, வெளிப்படுத்து / தொடர்பாக மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் (ஐஐஏ) படி கடமைகளுக்கு இணங்க. கணக்குகள் வரி இணக்க சட்டம் (FACTA) மற்றும் பொதுவான அறிக்கை தரநிலைகள் (CRS) மற்றும் / அல்லது வேறு ஏதேனும் ஏற்பாடுகள்.
7. கடன் கணக்கைத் துவங்குவதற்கும், இங்குள்ள மற்ற வலைத்தளங்களைப் பெறுவதற்கும் அல்லது கையொப்பமிடப்பட்ட / அங்கீகரிக்கப்பட்ட எனக்கு பொருந்தக்கூடிய வகையில் மின்னணு முறையில் / மின்னணு முறையில் நான் வழங்கிய தகவல்கள் மற்றும் கடன் கணக்கைத் துவங்குவதற்கும் பிறவற்றைப் பெறுவதற்கும் நான் வழங்கிய ஆவண சான்றுகளில் நான் சான்றளித்து அறிவிக்கிறேன். சேவைகள் எனது அறிவு மற்றும் நம்பிக்கையின் சிறந்தவை, உண்மை, சரியானவை மற்றும் முழுமையானவை மற்றும் ஒரு US கணக்கின் மதிப்பீடு / வகைப்படுத்தலை பாதிக்கும் எந்தவொரு பொருள் தகவலையும் நான் நிறுத்தவில்லை. புகாரளிக்கக்கூடிய கணக்கு அல்லது பிற அறிக்கையிடத்தக்க கணக்கு அல்லது வேறு. நான் வழங்கிய ஏதேனும் தகவல் அல்லது விவரங்கள் தவறானவை அல்லது பொய்யானவை அல்லது தவறாக வழிநடத்தும் அல்லது தவறாக சித்தரிப்பதாகக் கண்டறியப்பட்டால், அதற்கு நான் பொறுப்பேற்கக்கூடும் என்பதை நான் அறிவேன்.
8. உடனடியாக அறிவிக்க மற்றும் வெளிப்படுத்தும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன், மாற்றப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்கு அப்பால், இங்கு / அல்லது வேறுவிதமாக வழங்கப்பட்ட தகவல்களில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படலாம், அத்துடன் நான் வழங்கிய ஆவண சான்றுகளிலும் அல்லது ஏதேனும் சான்றிதழ் தவறாகவிட்டால் அல்லது மாற்றத்திற்கு ஆளானால், புதிய மற்றும் செல்லுபடியாகும் சுய சான்றிதழை ஆவண ஆதாரங்களுடன், தேவைப்படும்போது திருப்பிக் நான் மேலும் மேற்கொள்கிறேன்; ஆயினும் கூட, இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து அறிவிப்புகளும் பணிகளும் வங்கிக்கு மேலே திருத்தப்பட்ட சுய சான்றிதழ் வழங்கப்படாவிட்டால், நான் வழங்கிய இதுபோன்ற அனைத்து திருத்தப்பட்ட / திருத்தப்பட்ட ஆவணம் / தகவல்களுக்கும் பொருந்தும்.
9. இப்போது அல்லது எதிர்காலத்தில் எனக்கு தெரிந்த எந்தவொரு பொருள் உண்மை / தகவல்களையும் வெளியிடத் தவறியது அல்லது நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் ஆவணங்கள் / தகவல் / பிற விவரங்களில் ஏதேனும் குறைபாடுகளை சரிசெய்யத் தவிரவிட்டால், கணக்கில் பரிவர்த்தனை செய்வதிலிருந்து என்னை செல்லாது என்றும் நான் ஒப்புக்கொள்கிறேன். எனது கணக்கின் செயல்பாடுகளில் கட்டுப்பாடுகளை வைப்பதற்கோ அல்லது அதை மூடுவதற்கோ அல்லது எந்தவொரு கட்டுப்பாட்டாளர் மற்றும் / அல்லது இந்திய அரசு / ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட எந்தவொரு அதிகாரத்திற்கும் அந்த நோக்கத்திற்காக அல்லது வேறு ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொள்வதற்கு வங்கி அதன் உரிமையில் இருக்கும். சிபிடிடி / ஆர்பிஐ / ஐஐஐ அவ்வப்போது வழங்கிய வழிகாட்டுதலின் கீழ் வங்கியால் பொருத்தமானதாகக் கருதப்படும் நடவடிக்கை.
10. மேற்கூறிய விஷயத்தில் இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ எந்தவொரு சட்ட மாற்றத்தையும் கணக்கில் கொண்டு வருமாறு அழைக்கப்படும் வேறு எந்த விவரங்களையும் வங்கிக்கு வழங்கவும் நேருக்கமாகவும் ஒப்புக்கொள்கிறேன்.
11. இங்கு வழங்கப்பட்ட விவரங்களில் ஏதேனும் குறைபாடு / தவறு ஏற்பட்டால் அல்லது தவறான அல்லது முழுமையற்ற தகவல்களை வழங்கியதன் காரணமாக வங்கிக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பு / சேதத்திற்கு நான் வங்கிக்கு இழப்பீடு வழங்குவேன்.
12. வங்கிக்குத் தேவைப்படக்கூடிய குறிப்பிட்ட இடைவெளியில் KYC விவரங்களை புதுப்பிக்க புதிய KYC ஆவணங்களுடன் தரவு / தகவல்களை சமர்ப்பிக்க நான் மேற்கொள்கிறேன்.
13. கணக்கு செயல்படுத்தப்படும் என்பதையும், வங்கியால் KYC தொடர்பான வாடிக்கையாளர் உரிய விடாமுயற்சி முடிந்த பின்னரே பற்றுகள் அனுமதிக்கப்படும் என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன்.
14. பான் இல்லாமல் கணக்கு திறக்கப்பட்டால், இந்திய அரசால் அறிவிக்கப்படக்கூடிய தேதியில் அல்லது அதற்கு முன்னதாக பான் சமர்ப்பிக்க நான் மேற்கொள்கிறேன், இது தோல்வியுற்றால், பான் சமர்ப்பிக்கும் நேரம் வரை, கணக்கு செயல்படுவதை நிறுத்திவிடும்.
15. ஒரு வேளை, கணக்கு திறக்கும் நேரத்தில் நடப்பு முகவரிக்கு சமர்ப்பிக்கப்பட்ட OVD கள் சமர்ப்பிக்கப்பட்டால், கணக்கு திறக்கப்பட்ட நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் ஆதார் அல்லது தற்போதைய முகவரி கொண்ட OVD ஐ சமர்ப்பிக்க நான் மேற்கொள்கிறேன், தோல்வியுற்றால் GOI எனது கணக்கு நேரத்தில் வழிகாட்டுதல்களின்படி செயல்படுவதை நிறுத்துங்கள்.
16. இன்டர்நெட் பேங்கிங் கிட் மற்றும் ஏடிஎம் கார்டு / காசோலை புத்தகம் ஆகியவற்றைக் கொண்ட வரவேற்பு கிட் கிடைத்துள்ளேன், மேலும் கிட் உள்ளடக்கங்களை தவறாகப் பயன்படுத்தினால் / தவறாகப் பயன்படுத்தினால், எந்தவொரு இழப்பு / சேதத்திற்கும் வங்கி பொறுப்பேற்காது என்பதை புரிந்துகொள்கிறேன்.
17. வணிக-அல்லாத / வணிகரீதியான இயற்கையின் பரிவர்த்தனைகளை வழிநடத்த சேமிப்பு வங்கி கணக்கு என்னால் பயன்படுத்தப்படும் என்று நான் இதன்மூலம் சான்றளிக்கிறேன். இதுபோன்ற பரிவர்த்தனைகள் ஏற்பட்டால் அல்லது வணிக / வணிக / சந்தேகத்திற்குரிய அல்லது விரும்பத்தகாததாகக் கருதப்படக்கூடிய ஏதேனும் பரிவர்த்தனைகள் ஏற்பட்டால், அத்தகைய கணக்குகளில் ஒருதலைப்பட்சமாக நடவடிக்கைகளை முடக்குவதற்கும் / அல்லது கணக்கை மூடுவதற்கும் வங்கிக்கு உரிமை உண்டு.
18. கணக்கைத் துவங்குவதற்கான சராசரி மாத இருப்பு (AMB) தேவை குறித்து நான் அறிவாதுத்தியுள்ளேன். இந்தத் தேவைகள் திருத்தம் / மாற்றங்களுக்கு உட்பட்டவை என்பதைப் புரிந்துகொள்வதற்கும், அத்தகைய திருத்தம் / மாற்றங்கள் வங்கியின் தளத்தில் பதிவேற்றப்படும், அவை ஏற்றுக்கொள்ளத்தக்கவை அந்த விளைவுகளை அறிவிப்பாக என்ன.
19. பி.எஸ்.பி.டி கணக்கின் திட்ட அம்சங்கள் எனக்கு விளக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்துகிறேன் (பி.எஸ்.பி.டி கணக்கு விண்ணப்பதாரருக்கு பொருந்தும்).
20. சேமிப்பு வங்கி கணக்கின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பெற்றதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
21. நான் மொபைல் எண்ணை வழங்காவிட்டால், ஏடிஎம் பணத்தை திரும்பப் பெறுவதைத் தவிர வேறு எந்த மின்னணு பரிவர்த்தனைகளுக்கும் நான் தகுதி பெறமாட்டேன் என்று எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
22. (சமூக நல நன்மைகளின் கனடாக்காக திறக்கப்பட்ட கணக்குகளுக்கு பொருந்தும்) இந்த கணக்கு பி.எஸ்.பி.டி பிரிவின் கீழ் திறக்கப்படும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். இந்த BSBD கணக்கைத் தொடர நான் விரும்பவில்லை என்றால் வழக்கமான சேமிப்பு வங்கி கணக்கிற்கு மாறுவதையும் நான் புரிந்துகொள்கிறேன்; வழக்கமான சேமிப்பு வங்கி கணக்கிற்கு பொருந்தக்கூடிய சராசரி மாத இருப்பு (AMB) ஐ நான் பராமரிக்க வேண்டும். எனவே பி.எஸ்.பி.டி-யிலிருந்து வழக்கமான சேமிப்பு வங்கி கணக்கிற்கு மாறினால், கணக்கில் சராசரி மாத இருப்பு பராமரிக்க நான் மேற்கொள்கிறேன்.
23. (சிறார்கள்ின் பெயரில் திறக்கப்பட்ட கணக்குகளுக்கு பொருந்தும்) விண்ணப்பதாரர் மேஜர் ஆனவடன் சராசரி மாத இருப்பு (AMB) மற்றும் பராமரிப்பு இல்லாதவர்களுக்கு அபராதம் ஆகியவை இந்த கணக்கில் பொருந்தும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆகவே மேஜர் அடைந்த நாளிலிருந்து சராசரி மாத இருப்பு (AMB) பராமரிக்க நான் மேற்கொள்கிறேன்
24. மேலே வழங்கப்பட்ட விவரங்கள் உண்மை மற்றும் சரியானவை என்று நான் இதன்மூலம் அறிவிக்கிறேன் எனது அறிவு மற்றும் நம்பிக்கையில் சிறந்தது மற்றும் எதையும் உங்களுக்குத் தெரிவிக்க நான் மேற்கொள்கிறேன் மேலே உள்ள ஏதேனும் தகவல் கண்டறியப்பட்டால் உடனடியாக அதில் மாற்றங்கள்பொய் அல்லது பொய் அல்லது தவறாக வழிநடத்தும் அல்லது தவறாக சித்தரித்தல்.அதற்கு பொறுப்பேற்க வேண்டும். என்று எனக்குத் தெரியும்.
25. நான் மெய்நிகர் நாணயங்களை கையாள மாட்டேன் என்பதையும், மெய்நிகர் நாணயங்களுடன் தொடர்புடைய எந்தவொரு சேவைகளுக்கும் எனது கணக்கைப் பயன்படுத்த மாட்டேன் அல்லது எந்தவொரு நபருக்கும் அல்லது நிறுவனத்திற்கும் இந்த வசதியை ஏற்படுத்த மாட்டேன் என்பதை உறுதிப்படுத்துகிறேன்.
26. சந்தர்ப்பங்களில் நிதி பற்றாக்குறை / போதிய நிதி இல்லாததால் கடன் திருப்பிச் செலுத்துதல் / ஒரு காசோலை NACH | ECS போன்ற தவறான நிலைப்பாட்டில் கூட புரிந்து கொள்ளுங்கள் நிதி ஆண்டி புதிய காசோலை புத்தகம் வழங்கப்படாது, கணக்கை மூடுவதும் பரிசீலிக்கப்படலாம்.
27. கணக்கின் திட்ட அம்சங்கள் எனக்கு விளக்கப்பட்டுள்ளன என்பதை நான் / நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.

சேமிப்பு வங்கி விதிகள் (சுருக்கப்பட்டவை)

உங்கள் வாடிக்கையாளர் வழிகாட்டுதல்களை அறிந்து கொள்ளுங்கள்: கணக்கு துவங்கும் தேவைகளை பூர்த்தி செய்யும் எந்தவொரு நபரும், நிர்ணயிக்கப்பட்ட விதிக்கு இணங்க ஒப்புக் கொண்டால், வங்கியின் தேவைக்கேற்ப அடையாளச் சான்றையும் முகவரியின் சான்றையும் அவள் / அவன் வழங்கினால். சேமிப்பு வங்கி கணக்கைத் துவங்கலாம்,

நியமனம் மற்றும் சர்வைவர்ஷிப் வசதி: சேமிப்பு வங்கி கணக்குகளில் நியமன வசதி உள்ளது மற்றும் எதிர்பாராத சூழ்நிலைகளில் சட்டப்பூர்வ வாரிசுகள் உரிமைகோரலை சுமுகமாக தீர்ப்பதற்கு கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த வசதியைப் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒருநபருக்கு மட்டுமே ஆதரவாக நியமனம் செய்ய முடியும். அவர்கள் நியமனம் செய்ய விரும்பவில்லை என்றால், அவர்களின் முழு கையொப்பத்தின் கீழ் கணக்கு தொடர்பு செய்யப்பட வேண்டும். இதுபோன்ற சூழ்நிலைகளில், உயிர் பிழைத்தவரால் உயிர்வாழும் நன்மையுடன் கூட்டுக் கணக்கை இயக்க முடியும்.

கணக்குகளின் வகைகள், இருப்பு நிபந்தனை மற்றும் சேவை கட்டணங்கள்: விண்ணப்பதாரர்கள் காசோலை புத்தக வசதியுடன் அல்லது காசோலை புத்தகம் இல்லாமல் ஒரு கணக்கைத் திறக்கலாம். எஸ்.பி. கணக்குகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட தற்போதைய மாத சராசரி நிறுவனங்கள் மற்றும் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை பராமரிக்காததற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் வங்கிகளின் வலைத்தளம் மற்றும் தொடர்பு மையத்தில் கிடைக்கின்றன. கிளைகளிலிருந்தும் தகவல்களைப் பெறலாம். மைனர்ஸ் கணக்கைத் தவிர, சேமிப்பு வங்கி கணக்கில் அதிகபட்ச இருப்புக்கு உச்சவரம்பு இல்லை.

மைனர்ஸ் கணக்குகள்: சீரான கையொப்பத்தைக் கடைப்பிடிக்கக்கூடிய மற்றும் புது வயதுக்கு குறையாத சிறுபான்மையினர் தங்கள் ஒற்றை பெயரில் கணக்குகளைத் திறந்து அதில் அதிகபட்சமாக ரூ .10, 00,00,00 / - (ரூ. பத்து லட்சம் மட்டுமே) நிலுவைத் தொகையை பராமரிக்க முடியும். மினர்கள் அவர்களின் பாதுகாவலர்களுடன் கூட்டு கணக்குகள் துவங்கலாம்

கணக்கைத் திறப்பது எப்படி சாதாரண பாடத்திட்டத்தில், விண்ணப்பதாரர் (கள்) கணக்கைத் துவங்குவதற்கான முறைகளை முடிக்க தனிப்பட்ட முறையில் வங்கியில் கலந்து கொள்ள வேண்டும். அவர்கள் முறையாக பூர்த்தி செய்து பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தில் கையொப்பமிடுவார்கள். விண்ணப்பதாரர் (கள்) KYC ஆவணங்கள், ரிசர்வ் வங்கி / சிபிஜிடிக்கு பொருந்தக்கூடிய அறிவிப்பு மற்றும் அவரது / அவள் / அவர்கள் சமீபத்தில் எடுத்த பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களின் இரண்டு பிரதிகள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் ஒரு கணக்கைத் திறக்க விண்ணப்பிக்கலாம். கணக்கு வைத்திருப்பவர்களின் கையொப்பங்கள் தெளிவானதாகவும் நன்கு உருவாக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். கையொப்பங்கள் பெரிய அல்லது தொகுதி எழுத்துக்களில் இருக்கக்கூடாது. ஒவ்வொரு கணக்கிற்கும் ஒரு தனித்துவமான கணக்கு எண் வழங்கப்படும். வங்கியுடன் கையாளும் போது, இந்த எண்ணை கணக்கு வைத்திருப்பவர் (கள்) தொடர்ந்து மேற்கோள் காட்ட வேண்டும். கணக்கு வைத்திருப்பவர்கள், தங்கள் சுய நலனை, கணக்குகளை இயக்கும் போது மற்றும் வங்கியுடன் எந்தவொரு கடிதத்தையும் உரையாற்றும் போது வங்கியில் பதிவு செய்யப்பட்ட மாதிரியின் படி சீரான கையொப்பத்தைக் கடைப்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாஸ் புத்தகம்: கணக்கு வைத்திருப்பவருக்கு வழங்கப்படும் பாஸ் புத்தகம் மற்றும் காசோலை புத்தகம் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட வேண்டும். இது தொடர்பாக கணக்கு வைத்திருப்பவரின் புறக்கணிப்பு காரணமாக எந்தவொரு இழப்பு அல்லது தவறான கட்டணத்திற்கும் வங்கி பொறுப்பேற்காது. திரும்பப் பெறும் படிவத்தில் மூலம் பணத்தை எடுக்க, பாஸ் புத்தகம் வழங்கப்பட வேண்டும். பாஸ் புத்தகம் இல்லாமல் காசோலை படிவங்கள் மற்றும் டெபிட் கார்டைப் பயன்படுத்தி திரும்பப் பெறதல் பாதிக்கப்படலாம். பாஸ் புத்தகத்தை தயாரிக்காமல் வைப்புத்தொகை செய்யப்படலாம். பாஸ் புத்தகம் தவறாமல் புதுப்பிக்கப்பட வேண்டும். பரிவர்த்தனை முறையாக புதுப்பிக்கப்பட்டவுடன் பாஸ் புத்தகம் கணக்கு வைத்திருப்பவருக்குத் திருப்பித் தரப்படும். ஒரு வார காலத்திற்குள் அது சேரிக்கப்படாவிட்டால், அது அவர்களின் சேலவில் பதிவுசெய்யப்பட்ட ர.டி தரால் / கூரியர் மூலம் அவர்களுக்குத் திருப்பித் தரப்படும். கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் பாஸ் புத்தகத்தில் உள்ளீடுகளை கவனமாக ஆராய்ந்து பிழைகள் அல்லது குறைபாடுகள் இருந்தால் வங்கியின் கவனத்தை ஈர்க்கிறார்கள். இழந்த அல்லது சிதைந்த பாஸ் புத்தகத்திற்கு பதிலாக நகல் தேவையான விசாரணைகளுக்குப் பிறகு கணக்கு வைத்திருப்பவரிடமிருந்து எழுதப்பட்ட கோரிக்கையைப் பெற்ற பின்னர் வழங்கப்படலாம். , முறைகளை நிறைவு செய்தல் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட கட்டணங்களை மீட்டது. இதற்கு பரிந்துரைக்கப்பட்ட தற்போதைய கட்டணங்கள் வங்கி வலைத்தளம் மற்றும் தொடர்பு மையத்தில் கிடைக்கின்றன. இந்த தகவல்களை கிளைகளிலிருந்தும் பெறலாம்.

காசோலை புத்தகம்: கணக்கு திறப்புத் தொடர்பாக அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்ததும் வங்கி முதல் காசோலை புத்தகத்தை வெளியிடும். பொருந்தக்கூடிய கட்டணங்களுக்கு உட்பட்டு வங்கி காசோலை புத்தகத்தை வழங்கும். இதற்கு பரிந்துரைக்கப்பட்ட தற்போதைய கட்டணங்கள் வங்கி வலைத்தளம் மற்றும் தொடர்பு மையத்தில் கிடைக்கின்றன. இந்த தகவல்களை கிளைகளிலிருந்தும் பெறலாம். கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கி வழங்கிய காசோலை புத்தகங்களிலிருந்து காசோலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் வரையப்பட்ட எந்த காசோலைகளையும் செலுத்த மறுக்கும் உரிமையை வங்கி கொண்டுள்ளது. சாதாரணமாக, வங்கி ஒரு நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட காசோலை புத்தகங்களை வழங்காது அல்லது முன்பு வழங்கப்பட்ட அனைத்து காசோலைகளையும் தீர்த்து வைப்பதற்கு முன்பு வழங்காது. காசோலைகள் தெளிவாக எழுதப்பட வேண்டும். காசோலை தொடர்பாக கட்டண வழிமுறைகளை நிறுத்துங்கள் வழங்கப்பட்ட அல்லது இழந்த ஒரு குறிப்பிட்ட சேவை கட்டணத்தை செலுத்தி வங்கியில் பதிவு செய்யலாம். இதற்கு பரிந்துரைக்கப்பட்ட தற்போதைய கட்டணங்கள் வங்கி இணையதளத்தில் கிடைக்கின்றன. இந்த தகவல்களை கிளைகளிலிருந்தும் பெறலாம்.

பொது: சேமிப்பு வங்கி கணக்கு அடிப்படையில் சேமிப்புகளை உருவாக்குவதற்கான ஒரு வசதி, எனவே நடப்புக் கணக்காக பயன்படுத்தக்கூடாது. கணக்கு வைத்திருப்பவர் தனது / அவரது கணக்கை அனுமதிக்காத ஒரு நோக்கத்திற்காக பயன்படுத்தியிருந்து என்று நம்புவதற்கு ஏதேனும் காரணங்கள் இருந்தால் வங்கி ஒரு கணக்கை மூடக்கூடும். “வங்கி வழங்கிய எந்தவொரு பரிவர்த்தனைக்கும் பதிலளிக்கும் எஸ்எம்எஸ் எச்சரிக்கைகள் சரியான தகவல்தொடர்பு மற்றும் கடன் வாங்கியவர் அந்த தகவல்தொடர்புக்கு கட்டுப்படுவார்.”

வைப்புத்தொகை: ஒரு மாதத்தில் மூன்று பண வைப்பு பரிவர்த்தனைகள் மட்டுமே இலவசமாக அனுமதிக்கப்படுகின்றன. அல்லாத கணக்கு உள்ள கிளையில் பண வைப்புக்கு எந்த தடையும் இல்லை. ரூ .10 / - க்கும் குறைவான பணத்தில் வைப்பு எதுவும் ஏற்கப்படாது. கணக்கு வைத்திருப்பவரின் பெயரில் வரையப்பட்ட காசோலைகள், வரைவுகள் அல்லது பிற கருவிகள் கணக்கின் கடன் பெறப்படும். கணக்கு வைத்திருப்பவ ஆதரவாக அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு அவணங்கள் ஏற்கப்படாது. ஏற்றுக்கொள்ளும் கருவிகளுக்கு எதிரான வரைபடங்கள் எதுவும் உணரப்படும் வரை பொதுவாக அனுமதிக்கப்படாது. திருப்திகரமாக நடத்தப்பட்ட கணக்குகளில், அவ்வப்போது நிர்ணயிக்கப்பட்ட மதிப்பு வரை வெளிநாட்டு / உள்ளூர் கருவிகளுக்கு உடனடி கடன் வழங்கப்படும். அவர் சாதாரண வசூல் மற்றும் பாக்கெட் கட்டணங்கள் மீட்கப்படும். இதற்கான தற்போதைய வரம்பு மற்றும் கட்டணம் வசூலிக்கப்பட்டவை வங்கி வலைத்தளம் மற்றும் தொடர்பு மையத்தில் கிடைக்கின்றன. இந்த தகவல்களை கிளைகளிலிருந்தும் பெறலாம். பின்னர் செலுத்தப்பட்டாத கருவிகளுக்கு அதிகப்படியான வட்டி மீட்டெடுக்கப்படும்.

திரும்பப் பெறுதல்: கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கியின் நிலையான திரும்பப் பெறும் படிவத்தைப் பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் அவ்ளிடமிருந்து / அவரது சாதாரண சேமிப்பு வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியும். பாஸ் புத்தகம் திரும்பப் பெறும் படிவத்துடன் இருக்க வேண்டும். திரும்பப் பெறும் படிவத்தை கணக்குதாரர் / தாணகவே பணம் பெறுவதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டை ஏடிஎம்களில் பணம் திரும்பப் பெற பயன்படுத்தலாம். கணக்கு வைத்திருப்பவர் ரூ .50 / - க்கும் குறைவான தொகையை திரும்பப் பெற முடியாது. திரும்பப் பெறுவது சுற்று ரூபாயில் மட்டுமே இருக்க வேண்டும். திரும்பப் பெறும் படிவங்கள் மூலம் மூன்றாம் தரப்பு கொடுப்பனவுகள் அனுமதிக்கப்படாது. கணக்கு வைத்திருப்பவர் அவ்ளிடமிருந்து / அவரது கணக்கிலிருந்து பணத்தை எடுக்க தனிப்பட்ட முறையில் கலந்து கொள்ள முடியாவிட்டால், பணம் செலுத்துவதற்காக, அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி மூலம் பாஸ் புத்தகத்துடன், அதிகாரப்பூர்வ கடிதம், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி மூலம் வங்கிக்கு அனுப்பப்பட வேண்டும். காசோலை படிவத்திற்கு அனுமதிக்கப்பட்ட குறைந்தபட்ச வரைபடங்கள் ரூ .50 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு கணக்கில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச இலவச டெபிட் உள்ளீடுகள் கணக்கில் உள்ள A/M ஐப் பொறுத்து அல்லது அவ்வப்போது வங்கியால் தீர்மானிக்கப்பட்டதைப் பொறுத்தது .நிகழ்ச்சியை திரும்பப் பெறலாம் நோய்வாய்ப்பட்ட, வயதான அல்லது திறமையற்ற கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்குகளிலிருந்து கலந்து கொள்ள முடியவில்லை. வங்கி மற்றும் / அல்லது நிர்ணயிக்கப்பட்ட சம்பிரதாயங்களை பூர்த்தி செய்வதன் மூலம் பணத்தை திரும்பப் பெறுவதற்கான கையொப்பம் அல்லது கட்டெவிரல் எண்ணத்தை வைக்க முடியாது.

ஓவர் டிராஃப்ட்: சேமிப்பு வங்கி கணக்கில் ஓவர் டிராஃப்ட்ஸ் விதிவிலக்கான சூழ்நிலைகளில் மூன்று ஏற்பாடுகளுடன் மட்டுமே அனுமதிக்கப்படலாம். கணக்கில் உள்ள நிலுவைத் தொகையை விட அதிகமாக வரையப்பட்ட காசோலைகள் செலுத்தப்படாமல் திரும்பப் பெறப்படும். ஒவ்வொரு முறையும் பொதுமான் நிதி தேவைப்பட்டதால் காசோலை செலுத்தப்படாமல் திரும்பப் பெறப்படும். கட்டணம் தகவல்களை கிளைகளிலிருந்தும் பெறலாம்.

செயல்படாத கணக்குகள்: கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குகளை தவறாமல் இயக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். கடைசியாக செயல்படாத 24 மாத காலத்திற்குப் பிறகு செயல்படாத கணக்குகள் செயல்படாதவை என வகைப்படுத்தப்படுகின்றன. இது தொடர்பாக தற்போது நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் வங்கி இணையதளத்தில் கிடைக்கின்றன. இந்த தகவல்களை கிளைகளிலிருந்தும் பெறலாம்.

நிலையான வழிமுறைகள்: காப்பீட்டு சுற்றளவு, உறுப்பினர் கட்டணம் போன்றவற்றை அவ்வப்போது செலுத்துவதற்கு கணக்கு வைத்திருப்பவர் வங்கியைக் கோரலாம். நிலையான அறிவுறுத்தலுக்கான தற்போதைய பரிந்துரைக்கப்பட்ட கட்டணங்கள் வங்கி இணையதளத்தில் கிடைக்கின்றன. இந்த தகவல்களை கிளைகளிலிருந்தும் பெறலாம். **வட்டி செலுத்துதல்:** அவ்வப்போது பொருந்தும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி வட்டி திசைரி இருப்பு அடிப்படையில் கணக்கிடப்படும். காலாண்டு இடைவெளியில் வட்டி கணக்கில் வரவு வைக்கப்படும். வட்டி செலுத்தப்படும், அது ரூபாய் 1 / அல்லது அதற்கு மேல் வேலை செய்தால் மட்டுமே. ஐம்பது பைசா மற்றும் அதற்கு மேற்பட்டவை அடுத்த உயர் ரூபாய்க்கு வட்டமிடப்படும், மேலும் குறைவாக எதுவும் புறக்கணிக்கப்படும். அமலாக்க அதிகாரிகளால் கணக்குகள் முடக்கப்பட்டால், “வங்கி தொடர்ந்து வட்டிக்கு கணக்கை தொடர்ந்து செலுத்த வேண்டும்.”

கணக்கு மற்றும் முடித்தல்: கணக்கு வைத்திருப்பவரின் (களின்) வேண்டுகோளின் பேரில் வங்கியின் கிளைகளுக்கு இடையில் கணக்குகள் மாற்றப்படலாம். கணக்கை கூடுவதற்கான கோரிக்கை மூடப்படுவதற்கான காரணத்தைக் குறிப்பிட வேண்டும். பாஸ் புத்தகம் அத்தகைய கோரிக்கையுடன் இருக்க வேண்டும். இதுபோன்ற அனைத்து கூட்டு கையொப்பக்காரர்களின் வேண்டுகோளின்படி மட்டுமே கூட்டுக் கணக்குகளை உரு செய்யும். ஒரு கணக்கு திறக்கப்பட்ட ஒரு வருடம் வரை 14 நாட்களுக்குப் பிறகு மூடப்பட்டால் பரிந்துரைக்கப்பட்ட விதித்தல் சேவை கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கு பரிந்துரைக்கப்பட்ட தற்போதைய கட்டணங்கள் வங்கியின் இணையதளத்தில் கிடைக்கின்றன. இந்த தகவல்களை கிளைகளிலிருந்தும் பெறலாம். கணக்குகளை ஆன்லைனிலும் மாற்றலாம்.

ஒரு ஒழுங்கற்ற RO கணக்கு என்பது தவணைகள் தவறாமல் செலுத்தப்படாத ஒன்றாகும், ஆனால் கணக்கு அதன் முதிர்வு வரை பராமரிக்கப்படுகிறது. தாமதமான தவணைகளை அபராதக் கட்டணங்களுடன் அனுப்புவதன் மூலம் இத்தகைய RO கணக்குகளை முறைப்படுத்தலாம். இருப்பினும், கூட்டு வட்டி விதித்தல் ஒப்பந்த முதிர்வு மதிப்புக்கு தகுதி பெற, தவணைகளை தாமதமாக செலுத்துவது எண்ணிக்கையில் நாளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். நாளுக்கு தவணைகளுக்கு மேல் பணம் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டால், ஆர்.டி. கணக்கு எளிய தயாரிப்பு வட்டிக்கு மாதாந்திர தயாரிப்பு அடிப்படையில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.

விதிகளில் மாற்றம்: வங்கியின் வலைத்தளம் மற்றும் / அல்லது கிளை அறிவிப்பு வாரியம் மூலம் வாடிக்கையாளருக்கு முறையாக அறிவிக்கப்படும் இந்த விதிகள் மற்றும் சேவை கட்டணங்களில் ஏதேனும் ஒன்றை மாற்ற, நீக்க அல்லது சேர்க்கும் உரிமையை வங்கி கொண்டுள்ளது.

பி.எஸ்.பி.டி கணக்கின் அம்சங்கள்: (i) வங்கி கிளை மற்றும் ஏடிஎம்கள் / சிடிஎம்களில் பணத்தை டெபாசிட் செய்தல் (ii) எந்தவொரு மின்னணு சேனல் மூலமாகவோ அல்லது மத்திய / மாநில அரசு நிறுவனங்களால் வரையப்பட்ட காசோலைகளை டெபாசிட் / சேகரிப்பதன் மூலமாகவோ பெறுதல் / கடன் பெறுதல். துறைகள். (iii) மாதத்திலே செய்யக்கூடிய வைப்புத்தொகைகளின் எண்ணிக்கை மற்றும் மதிப்புக்கு வரம்பு இல்லை (iv) ஏடிஎம் திரும்பப் பெறுதல் (vii) ஏடிஎம் அட்டை அல்லது ஏடிஎம்-கம்-டெபிட் கார்டு உள்ளிட்ட குறைந்தபட்சம் 4 திரும்பப் பெறுதல்

ஒப்புதல்

உங்களுக்கு ஆதரவாக நியமனம் செய்யப்பட்டதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்: தேதி: _____
பரிந்துரைக்கப்பட்டவரின் பெயர் வயது: ஆண்டுகள் தங்கள் உண்மையுள்ள,
உங்கள் கணக்கு எண்ணைப் பொறுத்தவரை
பதிவு எண்

--	--	--	--	--	--	--	--	--	--

இணைப்பு - 1
வருமான வரி விதிகள், 1962
படிவம் எண்.60

நிரந்தர கணக்கு எண் இல்லாத மற்றும் விதி 114 பி இல் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு பரிவர்த்தனையிலும் நுழைந்த ஒரு நபர் அல்லது ஒரு நபர் (ஒரு நிறுவனம் அல்லது நிறுவனம் அல்ல) அறிவிப்புக்கான படிவம் நிரப்பப்பட வேண்டும்.

1	முதல் பெயர்	மத்திய பெயர்	குடும்பப் பெயர்	
2	பிறந்த தேதி / அறிவிப்பாளரை இணைத்தல்			
3	தந்தையின் பெயர் (தனி நபர் என்றால்)			
4	பிளாட் எண் / மாடி எண்			
5	வளாகத்தின் பெயர் / தொகுதி பெயர் & எண்			
6	சாலை / தெரு / சந்து			
7	பகுதி / இடம்			
8	நகரம் / மாவட்டம் / மாநிலம்			
9	அஞ்சல் குறியீடு			
10	தொலைபேசி எண் (எஸ்.டி.டி குறியீட்டைக் கொண்டு)			
11	மொபைல் எண்			
12	பரிவர்த்தனை தொகை (ரூ.)			
13	பரிவர்த்தனை தேதி			
14	கூட்டு பெயர்களில் பரிவர்த்தனை ஏற்பட்டால், பரிவர்த்தனையில் ஈடுபட்ட நபர்களின் எண்ணிக்கை			
15	பரிவர்த்தனை முறை	பணம்	காசோலை	அட்டை வரைவு/ வங்கி காசோலை ஆன்லைன் பரிமாற்றம் மற்றவை
16	UIDAI வழங்கிய ஆதார் எண் (கிடைத்தால்)			
17	PAN க்கு விண்ணப்பித்திருந்தால், அது இன்னும் உருவாக்கப்படவில்லை என்றால் விண்ணப்ப தேதி _____ மற்றும் ஒப்புதல் தேதி _____			
18	PAN விண்ணப்பிக்காவிட்டால், மேற்கண்ட பரிவர்த்தனை நடைபெறும் நிதியாண்டிற்கான மதிப்பிடப்பட்ட மொத்த வருமானத்தை, (வருமான வரிச் சட்டம் 1961இன் பிரிவு 64 ன் படி, வாழ்க்கைத்துணை, மைனர் குழந்தை, மற்றும் முதலியன) நிரப்பவும். (அ) விவசாய வருமானம் (ரூ.) _____ (ஆ) வேளாண் வருமானம் தவிர ரூ. _____			
19	தயாரிக்கப்படும் ஆவணத்தின் விவரங்கள் நெடுவரிசை 1 இல் அடையாளத்தின் ஆதரவு (அறிவுறுத்தல் மேலதிகத்தைப் பார்க்கவும்)	ஆவணக் குறியீடு	ஆவணம் அடையாள எண்	ஆவணத்தை வழங்கும் அதிகாரத்தின் பெயர் மற்றும் முகவரி
20	காலம் 4 முதல் 13 வரையிலான அடையாளத்திற்கு ஆதரவாக தயாரிக்கப்படும் ஆவணத்தின் விவரங்கள் (அறிவுறுத்தல் மேலதிகத்தைப் பார்க்கவும்.)	ஆவணக் குறியீடு	ஆவணம் அடையாள எண்	ஆவணத்தை வழங்கும் அதிகாரத்தின் பெயர் மற்றும் முகவரி

சரிபார்ப்பு

நான், _____ இதன்மூலம் மேலே கூறப்பட்டவை எனது அறிவு மற்றும் நம்பிக்கையின் மிகச் சிறந்தவை என்று அறிவிக்கிறேன். வருமான வரி விதிகளின் படி கணக்கிடப்பட்ட ஒரு நிரந்தர கணக்கு எண் மற்றும் எனது எங்கள் மதிப்பிடப்பட்ட மொத்த வருமானம் (வாழ்க்கைத் துணைச் சட்டம், 1961 இன் பிரிவு 64 ன் படி) மேற்கண்ட பரிவர்த்தனை நடைபெறும் நிதியாண்டிற்கான 1961 ஆம் ஆண்டின் சட்டம் வரிக்கு விதிக்கப்படாத அதிகபட்ச தொகையை விட குறைவாக இருக்கும்.

இன்று சரிபார்க்கப்பட்டது இன் _____ நாள் _____ 2021

இடம்:

(உறுதி கூறுபவரின் கையொப்பம்)

குறிப்பு:

- 1 அறிவிப்பில் கையொப்பமிடுவதற்கு முன், இந்த வடிவத்தில் வழங்கப்பட்ட தகவல்கள் உண்மை, சரியானவை மற்றும் எல்லா வகையிலும் முழுமையானவை என்று அறிவிப்பவர் தன்னை திருப்திப்படுத்திக் கொள்ள வேண்டும். அறிவிப்பில் தவறான அறிக்கையை வெளியிடும் எந்தவொரு நபரும் வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 277 ன் கீழ் வழக்குத் தொடரப்படுவார், மேலும் தண்டனைக்குரியவர்.
 - (i) வரி ஏய்ப்பு செய்ய முயன்ற ஒரு வழக்கில் இருபத்தைந்து லட்சம் ரூபாய்க்கு மேல், கடுமையான சிறைத்தண்டனை ஆறு மாதங்களுக்கும் குறையாது, ஆனால் அது ஏழு ஆண்டுகள் மற்றும் அபராதத்துடன் நீட்டிக்கப்படலாம்;
 - (ii) வேறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும், கடுமையான சிறைத்தண்டனையுடன் மூன்று மாதங்களுக்கும் குறைவாக இருக்கக்கூடாது, ஆனால் இது இரண்டு ஆண்டுகள் மற்றும் அபராதத்துடன் நீட்டிக்கப்படலாம்.
- 2 அறிவிப்பை ஏற்றுக் கொள்ளும் நபர், item 22 பி எனக் குறிப்பிடப்படும் இயற்கையின் வருமானத்தின் அளவு வரிக்கு வசூலிக்கப்படாத அதிகபட்ச தொகையை விட அதிகமாக இருக்கும் என்று அறிவிப்பை ஏற்க மாட்டார், PAN விண்ணப்பிக்கப்படாவிட்டால் மற்றும் நெடுவரிசை 21 முறையாக நிரப்பப்படாவிட்டால்.

வழிமுறை:

- (1) அடையாளத்திற்கு ஆதரவாக தயாரிக்கக்கூடிய ஆவணங்கள் (PAN மற்றும் item 20 க்கு நிரப்பப்பட்டால் தேவையில்லை)

எண்	ஆவணங்களின் தன்மை	ஆவணம் குறியீடு	ஆதாரம் அடையாளம்	ஆதாரம் முகவரி
A	தனிப்பட்ட நபர் மற்றும் HUF க்கு			
1	ஆதார் அட்டை	01	ஆம்	ஆம்
2	நபரின் புகைப்படத்தைத் தாங்கிய வங்கி / தபால் அலுவலக பாஸ்புக்	02	ஆம்	ஆம்
3	வாக்காளரின் புகைப்பட அடையாள அட்டை	03		
4	ரேஷன் / பொது விநியோகம் நபரின் புகைப்படம் தாங்கும் கணினி அட்டை	04	ஆம்	ஆம்
5	ஓட்டுனர் உரிமம்	05	ஆம்	ஆம்
6	கடவுச்சீட்டு	06	ஆம்	ஆம்
7	ஓய்வூதியதாரர் புகைப்பட அட்டை	07	ஆம்	ஆம்
8	தேசிய கிராம வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் (என்.ஆர்.இ.டி.எஸ்) வேலை அட்டை	08	ஆம்	ஆம்
9	நபரின் புகைப்படம் கொண்ட சாதி அல்லது குடியேற்ற சான்றிதழ்	09	ஆம்	ஆம்
10	பாராளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினர் அல்லது நகராட்சி கவுன்சிலர் அல்லது வர்த்தமானி அதிகாரி கையெழுத்திட்ட அடையாள / முகவரி சான்றிதழ் இணைப்பு 49 ஏ படிவத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது	10	ஆம்	ஆம்

எண்	ஆவணங்களின் தன்மை	ஆவணம் குறியீடு	ஆதாரம் அடையாளம்	ஆதாரம் முகவரி
தனிப்பட்ட மற்றும் HUF க்கு				
11	படிவம் 49A இல் பரிந்துரைக்கப்பட்ட இணைப்பு B இன் படிமுதலாளியிடமிருந்து சான்றிதழ்	11	ஆம்	ஆம்
12	புகைப்படம் உள்ள கிசான் பாஸ்புக்	12	ஆம்	ஆம்
13	ஆயுத உரிமம்	13	ஆம்	ஆம்
14	மத்திய அரசு சுகாதார திட்டம் / முன்னாள் ராணுவத்தினர் பங்களிப்பு சுகாதார திட்டம்	14	ஆம்	ஆம்
15	அரசு / பொதுத்துறை நிறுவனத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டை	15	ஆம்	ஆம்
16	மின்சார பில் (3 மாதங்களுக்கு மிகாமல்)	16	ஆம்	ஆம்
17	லேண்ட்லென் தொலைபேசி பில் (3 மாதங்களுக்கு மிகாமல்)	17	ஆம்	ஆம்
18	தண்ணீர் பில் (3 மாதங்களுக்கு மிகாமல்)	18	ஆம்	ஆம்
19	நுகர்வோர் எரிவாயு அட்டை / புத்தகம் அல்லது குழாய் எரிவாயு பில் (3 மாதங்களுக்கு மிகாமல்)	19	ஆம்	ஆம்
20	வங்கி கணக்கு அறிக்கை (3 மாதங்களுக்கு மிகாமல்)	20	ஆம்	ஆம்
21	கிரெடிட் கார்டு அறிக்கை (3 மாதங்களுக்கு மிகாமல்)	21	ஆம்	ஆம்
22	வைப்பு கணக்கு அறிக்கை (3 மாதங்களுக்கு மிகாமல்)	22	ஆம்	ஆம்
23	சொத்து பதிவு ஆவணம்	23	ஆம்	ஆம்
24	அரசாங்கத்திடமிருந்து விடுதி ஒதுக்கீடு	24	ஆம்	ஆம்
25	நபரின் பெயரைத் தாங்கியவரின் பாஸ்போர்ட்	25	ஆம்	ஆம்
26	சொத்து வரி செலுத்தும் ரசீது (ஒரு வருடத்திற்கு மேல் இல்லை)	26	ஆம்	ஆம்
B	நபர்களின் கூட்டமைப்புக்கு (அறக்கட்டளைகள்)			
	அறக்கட்டளை ஆணையர் வழங்கிய பதிவு பத்திரத்தின் நகல் அல்லது பதிவு சான்றிதழின் நகல்	27	ஆம்	ஆம்
c	நபர்களின் சங்கம் (அறக்கட்டளைகளைத் தவிர) அல்லது தனிநபர்களின் உடல் அல்லது உள்ளூர் அதிகாரம் அல்லது செயற்கை நீதித்துறை நபர்)			
	ஒப்பந்தத்தின் நகல் அல்லது அறக்கட்டளை ஆணையர் அல்லது கூட்டுறவு சங்கத்தின் பதிவாளர் அல்லது வேறு ஏதேனும் தகுதி வாய்ந்த அதிகாரம் அல்லது எந்தவொரு மத்திய அல்லது மாநில அரசுத் துறையிலிருந்தும் தோன்றிய சான்றிதழ் அல்லது பதிவின் நகல் அத்தகைய நபரின் அடையாளம் மற்றும் முகவரியை நிறுவுதல்	28	ஆம்	ஆம்

- (2) மைனர் பெயரில் ஒரு பரிவர்த்தனை ஏற்பட்டால், அடையாளம் காணப்பட்டதற்கான சான்றாக மேற்கூறிய ஆவணங்களில் ஏதேனும் மற்றும் அத்தகைய சிறுபான்மையினரின் பெற்றோர் / பாதுகாவலர்கள் எவரின் முகவரி மற்றும் சிறு அறிவிப்பாளருக்கான அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக கருதப்படும், அறிவிப்பில் பெற்றோர் / பாதுகாவலர் கையொப்பமிட வேண்டும்.
- (3) HUF க்கு HUF இன் கர்த்தா என்ற பெயரில் எந்த ஆவணமும் தேவை.
- (4) பரிவர்த்தனை ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களின் பெயரில் இருந்தால், மொத்த நபர்களின் எண்ணிக்கை SI இல் குறிப்பிடப்பட வேண்டும். எண் 18 மற்றும் பரிவர்த்தனையின் மொத்த தொகை SI எண் 16 இல் நிரப்பப்பட வேண்டும்.

பத்தியில் 22 பி இல் மதிப்பிடப்பட்ட மொத்த வருமானம், நபர் PAN விண்ணப்பிக்க வேண்டிய வரி விதிக்கப்படாதஅதிகபட்ச தொகையை விட அதிகமாக இருந்தால், item 21 ஐ நிரப்பி, விண்ணப்பத்தை சமர்ப்பித்ததற்கான ஆதாரத்தை அளிக்கவும்.

இணைப்பு 2

சொந்த நபரின் விவரங்கள் (சிறியவர்களுக்கு நிரப்பப்பட வேண்டும்)

வாடிக்கையாளர் ஐடி: CKYC எண்:
 கணக்கு எண்:
 பெயர்:
☐ தொடர்புடைய நபரைச் சேர்ப்பது ☐ தொடர்புடைய நபரை நீக்குதல்

தொடர்புடைய நபரின் KYC (கிடைத்தால்)

தொடர்புடைய நபர் வகை ☐ மைனரின் கார்டியன் ☐ ஒதுக்குநர் ☐ அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி
 முன்னொட்டு

பெயர்:

(KYC எண் மற்றும் பெயர் வழங்கப்பட்டால், கிழ்கண்ட விவரங்கள் விரும்பத்தக்கவை)

தொடர்புடைய நபரின் அடையாளத்தின் ஆதாரம் (POI)

- ☐ ஏ-பாஸ்போர்ட்
☐ பி-வோட்டர்ஸ் அடையாள அட்டை
☐ சி-டிரைவிங் லைசென்ஸ்
☐ டி-யுஐடி (ஆதார்)
☐ இ-NREGA ஜாப் கார்டு
☐ எஃப்-தேசிய மக்கள்தொகை பதிவுசெய்தல் மூலம் வழங்கப்பட்டது பெயர் மற்றும் முகவரியின் விவரங்கள்
☐ ஜி-மற்றவர்கள் (மத்திய அரசு / ரிசர்வ் வங்கி அறிவித்த எந்த ஆவணமும்)

ஆவண எண் / அடையாள எண்

வெளியீட்டு தேதி: காலாவதி தேதி (பொருந்தினால்)

குறிப்புகள்: _____

உண்மை அறிவிப்பு வடிவம்

வாடிக்கையாளர் ஐடி: CKYC எண்:
 கணக்கு எண்:
 பெயர்:

முன்னொட்டு

குடியுரிமை: ☐ இந்தியாவில் ☐ மற்றவைகள் தேசத்தின் பெயர்

பிறந்த இடம் பிறந்த நகரம்: பிறந்த நாடு

முகவரி:

நகரம் / கிராமம்: மாவட்டம்:

மாநிலம் அஞ்சல் குறியீடு

பல வரி வதிவிடங்கள்: இந்தியாவில் மற்றும் / அல்லது அமெரிக்காவில் வசிக்கும் நாட்டின் விவரங்கள் @
 மற்றும் / அல்லது இந்தியாவிற்கு வெளியே உள்ள வேறு எந்த மாவட்டத்திலும் அல்லது பிராந்தியத்திலும்

வசிக்கும் நாடு#	வரி அடையாள எண் அல்லது அதிகார வரம்பால் வழங்கப்பட்டால் அதற்கு சமமானவை	அடையாள வகை (TIN அல்லது பிற குறிப்பிடவும்)

* US அமெரிக்காவில் பிறந்த தனிநபர் உட்பட வேறொரு நாட்டில் வசிப்பவர் (அமெரிக்க குடியுரிமையை விட்டுக் கொடுக்காதவர்)

* Green அமெரிக்க கிரீன் கார்டு வைத்திருப்பவர் உட்பட அமெரிக்காவில் வசிக்கும் ஒருவர்

* Each ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் 180 நாட்களுக்கு மேல் செலவிடும் சில நபர்கள்

வரி நோக்கங்களுக்காக விண்ணப்பதாரர் இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் அதிகார வரம்பு / நாட்டில் முகவரி முகவரி:

நகரம் / கிராமம்: மாவட்டம்:

மாநிலம் அஞ்சல் குறியீடு

இடம்:

தேதி: _____ விண்ணப்பதாரர் / விண்ணப்பதாரர்களின் கையொப்பம் / கட்டைவிரல் எண்ணம்